


# தமிழ் இலக்கணம்

- |    |                  |    |
|----|------------------|----|
| 1. | அணியிலக்கணம்     | 1  |
| 2. | பொருள் இலக்கணம்  | 6  |
| 3. | எழுத்து இலக்கணம் | 14 |
| 4. | யாப்பிலக்கணம்    | 30 |
| 5. | சொல் இலக்கணம்    | 40 |



சுந்தரேசன் எம்.ஏ.எம்பிள



## 1. அணி லிலக்கணம்

அணி என்னும் சொல்லுக்கு ‘அழகு’ என்பது பொருள். செய்யுளில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளைகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி லிலக்கணம் ஆகும்.

### உவமை அணி

தாமரை மலர் போன்ற முகம்

மயில் போன்ற பெண்

புலி போன்ற வீரன்

மேற்கண்டவாறு ஒரு பொருளோடு மற்றொரு பொருளுக்கு உள்ள ஒப்புமை தோன்றக் கூறுவது உவமை அணி ஆகும்.

### எடுத்துக்காட்டுவமை அணி

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்  
கற்றனைத் தூறும் அறிவு.

மணலின் கண் கேணி தோண்ட, தோண்றிய  
அளவே நீர் சூரக்கும். அதுபோல மக்களுக்கு கற்கின்ற  
அளவே அறிவு உள்றும் என்பதே ஒரு குறள் கூறும் பொருள்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி – 2 வருமா

மாந்தர்க்குக் கற்றனைத்துறைம் அறிவு - 2 வமேயாம்

இவ்வாறு 2 வகையும், 2 வகேயமும் ஒத்து, நில் 2 வம உருபு மறைந்து வந்வது எடுத்துக்காட்டு அணி ஆகும்.

## நடேச உருவக அணி

(கூ) பிரதிவிளி மீட்டர்கள் கீழ்த்துவர் நீந்தார்

கலைஞர் வெங்கிள சுப்பி

கூக்கு முடிவில் பிறவி கட்டுவாக ஒரு வகுக்கும் போதாது. இதைவன் திருவடித் திருப்பூரை செய்யவில்லை.

இவ்வாறு ஒரு பகுதியை உருவகப்படுத்தி நிறுத்துமான் நக்கியை உருவகப்படுத்தாமல் விட்டான், அது எத்தோச நிலக் கண்ணி ஆகும்.

## ଲ୍ୟାଙ୍କରିନ୍ ଉତ୍ସମ ଅଣ୍ଣି

குண்டில் எழுந்து சென்ற கெனைக்

## குளிர்கங்கை கரை அணைகி (கம்பு மீன்)

இப்பாடலில் கம்பர், குன்று எழுந்தருள இருக்கிறது.

போன்று பாதன் கங்கைக் கரையை அடைந்தான் என்கிறார். குன்று எழுந்து நடப்பது உலகில் நடைபெறாத செயல் ஆனால் அச்செயல் பாதனுக்கு உவமை காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பலவன், உலகில் இயல்பாக இல்லாத பொருளை (அ) நடக்காத நிகழ்ச்சியை உவரையாக்கிக் கூறுவது இல்பொருள் உவரை அணி ஆகும்.

தற்குறிப்பேற்ற அணி

இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது களிஞர் தம் கற்பனைக் கருத்தை ஏற்றிக் கூறுவது, ‘தற்குறிப்பேற் றஅணி’ ஆகும்.

‘ஸ்ரூமண் கெடுக்க ஆரையில் நெடுங்கொடி

வாரேல்ஸ்பன்போல் மறித்துக் கைகாட்ட'

காற்றில் கொடுகள் அசைவது இயற்கை. ஆனால் கோவலைரும், கண்ணகியும் மதுரை நகருக்குள் நுழைந்தால் கோவலைனை அவன் இழக்க நேரிடும் என்று கருதி மதில்மேலிருந்த கொடுகள் வரவேண்டாம் என்று சூறவதாக இளங்கோவடுகள் சூறவது தற்குறிப்பேற் ற அணி ஆகும்.

## வஞ்சப்புகழ்ச்சி அணி

ஒன்றைப் பழிப்பது போலெப் புகழ்வதும் ஒன்றைப் புகழ்வது போலெப் பழிப்பதும் வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

## (அ) புகழ்வது போலப் பழிப்பது

எ.கா) தேவர் அணையர் கயவர் அவரும்தான் மேவன செய்தொழுக ளான்.

கயவறைத் தேவருக்கு ஒப்பானவர் என்று கவரி கழற்வரு போலச் சொல்லி, ஏனைனில் அவர்களும் நூற்றோன போக்கில் நடப்பவர்கள் என்று குறிப்பாய் படிக்கிடுவர் வள்ளுவப் பெருந்தகை. எனவே வஞ்சகப்புகழ்ச்சி உண்டு ஆகும்.

## (ஆ) பழிப்பது போலப் புகழ்வது

எ.கா) பாரி பாரி என்று என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் பலவர் பாரி ஒருவனும் அல்லன் மாறியும் உண்ணங்கு உலகு பூர்ப்பதுவே

இசீசய்யன் பாரி என்ற வள்ளதை குழித்துரைப்பதுபோலக் கவரி குறிப்பாய்ப் பாரி, மாறியைப் போன்ற ஈகையானன் என்று புகழ்வதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.

## சொல்பொருள் பின்வருநிலை அணி

(எ.கா) சொல்லுகசொல்லைப்பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து

இக்குறளில் ‘சொல்’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து அதே பொருளைத் தருவதால், இது சொல் பொருள் பின்வருநிலை அணி ஆகும்.

## சொல் பொருள் பின்வருநிலை அணி வகைகள்

பின்வருநிலை அணி மூன்று வகைப்படும்.

அனை. 1. சொல் பின்வருநிலை அணி  
2. பொருள் பின்வருநிலை அணி  
3. சொல் பொருள் பின்வருநிலை அணி  
என்பனவாகும்.



## 2. பொருள் இலக்கணம்

### பொருள் இலக்கணத்தின் சிறப்பு

பொருள் இலக்கணம் தமிழுக்கே உரிய தனிச்சிறப்பு நடையதாகும்.

பொருள் இலக்கணத்தில் மக்களின் அகவாழ்க்கையைப் பற்றிக் கூறுவது அகப்பொருள் என்றும், பொருளாழ்க்கையைப் பற்றிக் கூறுவது புறப்பொருள் என்றும் நாகபடுத்தப்பட்டது.

### அகப்பொருள்

‘அகம்’ என்ற சொல்லுக்கு உள்ளம் என்றாருப்பதான்.

ஒத்த அன்புடைய தலைவன், தலைவரி, கூருவர் மற்றும் வளத்தே நிகழும் (காதல்) இன்ப நிகழ்ச்சியை மொற்றுதல் அகப்பொருள் என்பது.

அகப்பொருள் நிகழும் ஒழுக்கமே அகற்றுவதோ அல்லது.

‘திணை’ என்பதற்கு ஒழுக்கம் என்றாருப்பதான். அகத்திணை ஜந்து வகைப்படும்.

அவை,

#### 1. குறிஞ்சித் திணை

2. முல்கைத் திணை

3. மருத்த் திணை

4. நெய்தல் திணை

5. பாலைத் திணை என்பனவாகும்.

இவற்றை அன்பின் ஜந்திணை என்றும் கூறுவர். ஒவ்வொரு அகத்திணைக்கும்.

1. முதற்பொருள்

2. கருப்பொருள்

3. உரிப்பொருள் என முன்று பொருள்கள் உண்டு.

### முதற்பொருள்

நிலமும் பொழுதும் முதற்பொருள் நிலம்

குறிஞ்சி - மலையூம் மலை சார்ந்த இடமும்

முல்கை - காடும் காடு சார்ந்த இடமும்

மருதம் - வயலூம் வயல் சார்ந்த இடமும்

நெய்தல் - கடலூம் கடல் சார்ந்த இடமும்

பாலை - முல்கையும் குறிஞ்சியும் கோடையில் தன் இயல்பு மாறுபட்டு விளங்கும் இடம்.

### பொழுது

அகப்பொருள் நிகழ்ச்சிக்குரிய பொழுதை பொதுமிழொழுது, சிறுபொழுது என்று இருவகையாகப் பிரித்துக் கூறுவார்.

ஏராண்டின் ஆறு படிவங்களும் பெந்த பொழுது என்பதும்.

காலம்	மாதம்
கார்காலம்	ஆவணி, பூஷா
குளிர்காலம்	ஐப்பசி, கார்த்திஷம்
முன்பனிக் காலம்	மார்கழி, தை
பின்பனிக் காலம்	மாசி, பாஷ்டி
இளவேணில்	சித்திரை, மூன்றா
முதுவேணில்	ஆணி, பூஷா
ஒரு நாளின் ஆறு கூறுபாடுகளைப் பொய்க்குகள் என்று பகுக்கப்பெறும்.	

சிறுபொழுது	அதற்குரிய நேரம்
1. வைக்கறை	பின்னிரவு 2 மணி முதல் அத்காலை 6 மணி வரை
2. காலை	முற்பகல் 6 மணி முதல் 10 மணி வரை
3. நண்பகல்	முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
4. ஏற்பாடு	பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை
5. மாலை	முன்னிரவு 6 மணி முதல் 10 மணி வரை
6. யாமம் (நன்னிரவு) இரவு 10 மணி முதல் பின்னிரவு 2 மணி வரை	

ஜ வகை நிலங்களுக்கும் உரிய பெரும் பொழுதுகளும் சிறுபொழுதுகளும்

நிலம்	பெரும்பொழுது	சிறுபொழுது
குறிஞ்சி	குளிர்காலம் முன்பனிக்காலம்	யாமம்
முல்லை	கார்காலம்	மாலை
மருதம்	பெரும்பொழுதுகள் ஆறும்	வைக்கறை
நெய்தல்	பெரும்பொழுதுகள் ஆறும்	ஏற்பாடு

பாலை இளவேனில்  
முதுவேனில்  
ரின்பனிக்காலம் நண்பகல்

புறப்பொருள் : புறத்தே நிகழும் நிகழ்ச்சிகளைக் கவறுவது புறப்பொருளாகும். அறம், பொருள், வீடு மதலியலை பற்றியும், கல்வி, ஸீரம், கொடை, ஆகிய ஒழுக்கத்தைப் பற்றியும் கவறுவது புறப்பொருள் என்பதும்.

புறத்திணைகள் பண்ணியிரண்டு வகையிடும். அவை

- |           |                |
|-----------|----------------|
| 1. வெட்சி | 7. தும்பை      |
| 2. கரந்தை | 8. வாகை        |
| 3. வஞ்சி  | 9. பாடாண்      |
| 4. காஞ்சி | 10. பொதுவியல்  |
| 5. நொச்சி | 11. கைக்கிளை   |
| 6. உழினை  | 12. பெருந்திணை |

#### 1. வெட்சித்திணை

பகை நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பும் மன்னன், பகை நாட்டின் பசுக் கூட்டங்களை போர் தொடுப்பதற்கு முன் கவர்ந்து வரச்செய்வான். இவ்வாறு பசுக்களைக் கவரும் ஸீர்கள் வெட்சிப் பூவைச் சூழச்செல்வார். இது வெட்சித்திணை

#### 2. கரந்தைத்திணை

பகைவர்கள் கவர்ந்து சென்ற பசுக்களைப் பிடிடல் கரந்தைத் திணை ஆகும். இவ்ஸீர்கள் கரந்தைப் பூவைச் சூடுவார்.

#### 3. வஞ்சித்திணை

பகை அரசனுடைய நாட்டைக் கைப்பற்ற மற்றோர் அரசன் போருக்குச் சொல்வது வஞ்சித் திணையாகும். இவ்ஸீர்கள் வஞ்சிப் பூவைச் சூடுவார்.

#### 4. காஞ்சித் திணை

நாட்டைக் கைப்பற்ற போர் தொடுத்து வந்த பகைவரைத் தம் நாட்டு எல்லைக்குள் நுழையாதவாறு ஸீர்கள் காஞ்சிப்பூச்சுடு எதிர்த்து நின்றுத் தடுப்பது காஞ்சித் திணை ஆகும்.

#### 5. நொச்சித்திணை

மதிலை வளைத்துக் கொண்ட பகைவர்கள் கோட்டைக்குள் நுழையாதவாறு நொச்சிப்பூச்சுடு தடுத்து நிறுத்துதல் நொச்சித்திணை ஆகும்.

#### 6. உழினைத் திணை

பகையாரசர்களின் மதிலை உழினைப் பூவைச் சூழ

வளைத்துக் கொண்டு முற்றுகை இடுதல் உழிகளுக்குத் தினை ஆகும்.

## 7. தும்பைத் தினை

இருபெரும் வேந்தறின் படைவீரர்கள் எதிரெதிரே யந்த போர்க்களத்தில் போரிடும் போது அப்போர் வீரர்கள் தும்பைப்படுவை அணிந்து போர் புரிதல் தும்பைத் தினை எனப்படும்.

## 8. வாகைத் தினை

வெற்றி பெற்ற மன்னனும், அம்மன்னனின் வீரர்களும் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக வாகைப்படுவைச் சூழி வெற்றியைக் கொண்டாடுதல் வாகைத் தினை எனப்படும்.

## 9. பாடாண் தினை

(பாடு + ஆண் + தினை = பாடாண் தினை) அரசனின் புகழ், கொடை, வீரம், வலிமை முதலிய பண்புகளைப் புகழ்ந்து பாடுவது பாடாண்தினை ஆகும். ஆண் மகனின் ஒழுகலாறுகளைப் புகழ்வது என்றும் பொருள் கொள்ளலாம்.

## 10. பொதுவியல் தினை

மேற்கண்ட வெட்சி முதலிய ஒன்பது

புறத் தினைகளில் சொல்லப்படாத பொதுவான செய்திகளைத் தொகுத்து உரைப்பது பொதுவியல் தினை ஆகும்.

## 11. கைக்கிளைத் தினை

தலைவன் தலைவரியருள் ஒருவரிடத்தில் மட்டுமே தோன்றும் ஒருதலை அங்கு (காதல்) கைக்கிளை எனப்படும். இங்கு ஆண்பாற் சுற்றுக் கைக்கிளை, பெண்பாற் சுற்றுக் கைக்கிளை என்று இருவகைப்படும்.

## 12. பெருந்தினை

இளமையானும் வயதானும் பொருந்தாது அங்கு பெருந்தினை ஆகும்.

இது இரண்டு வகைப்படும். அவை:

1. ஆண்பாற் சுற்றுப் பெருந்தினை
2. பெண்பாற் சுற்றுப் பெருந்தினை என்பனவாகும்.



### 3. எழுத்து கிளக்கணம்

#### கிளக்கணம்

தமிழ் மொழியைப் பிடித்தின்றி எழுதவும் பேசவும் தலைவருடுத்து கிளக்கணம். தமிழ் கிளக்கணம் ஜந்து வாய்க்கூறும். அவையாவன, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதாகும்.

#### 1. உயிர் எழுத்து

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஔ, ஒள் என்னும் மௌனிரண்டுமாகும். இப்பன்னிரண்டனுள் அ, ஆ, இ, உ, எ, ஒ என்னும் ஜந்தும் குறுகிய ஒலியுடையனவாகையால் குற்றெழுத்து எனப்படும்.

ஆ, ஈ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஔள் என்னும் ஏழும் நீண்ட ஒலியுடையனவாகையால் நெட்டெழுத்து எனப்படும்.

#### 2. மெய்யெழுத்து

ககரமெய் முதலாக னகரமெய் ஈறாகவுள்ள பதினெட்டெழுத்துக்கணையும் மெய்யெழுத்து என்றனர்.

க, ங, ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ஃ், ர், ள், வ், ழ், ஸ், ற், ள் என வரும் பதினெட்டே தனி மெய்யெழுத்துக்கள்.

#### 3. உயிர்மெய்யெழுத்து

மெய்யெழுத்துக்கள் பதினெட்டெழுத்துக்கள் (1) உயிரெழுத்துக்களும் தனித்தனிக் கலெக்டலால் வரும்  $18 \times 12 = 216$  எழுத்துக்களும் உயிர்மெய்யெழுத்துக்களாகும்.

தமிழ் மொழியின் மொத்த எழுத்துக்கள்

உயிர் எழுத்து	-	12
மெய் எழுத்து	-	18
உயிர்மெய் எழுத்து	-	216
ஆய்த எழுத்து	-	1
மொத்தம்	-	<u><u>247</u></u> எழுத்துக்களாகும்.

#### 4. மாத்திரை

ஒலியின் உருவமான எழுத்துக்களை உச்சரிப்பதற்கு வேண்டிய கால அளவை மாத்திரை என்பார். கண் இமைத்தல், அல்லது கைநோட்டதலுக்கு வேண்டிய கால அளவே மாத்திரை.

குற்றெழுத்துக்களுக்கு மாத்திரை 1

நெட்டெழுத்துக்களுக்கு மாத்திரை 2

மெய்யெழுத்துக்கு மாத்திரை 1/2

ஆய்து எழுத்துக்கு மாத்திரை 1/2

இவை

ஒக்கடிப்பிடிகள்

உவை

ஒக்கடிப்பிடிகள்

### நடைமுத்து :

அ, இ, உ என்ற மூன்று எழுத்துக்களும் அவன், இவன், உவன், அக்குதிரை, இக்குதிரை, உக்குதிரை என்பனவாய் சொற்களில் ஒன்றைச் சூட்டி காட்ட வருவதால் அவை ஈடுபடுமுத்து எனவும் பெயர் பெறுவன.

### வினாவெழுத்து

உயிரெழுத்துக்களுள் எ, ஆ, ஏ, ஒ என்பனவாய் நான்கும் வினாப் பொருளைத் தோற்றுவிப்பதால் வினா எழுத்துக்கள் எனத் தனியே சிறப்பிக்கப்படுகின்றன.

(எ.கா)

எவன் உயர்ந்தவன்?

யாது உண்மை?

உழைப்பவன் உயர்ந்தவனா?

பாத்தவன் உயர்ந்தவனா?

எவன் நல்லவன்?

### அகவினா, புறவினா

எவன், யாவன், ஏது என்பனவாகப் பிரிக்கப்பட்டவாறு சொற்களோடு வினாவெழுத்துச் சேர்ந்து நிற்பது அகவினா எனப்படும்.

### அகச்சுடு

### புறச்சுடு

அவன்

அவ்வறிஞர்

இவன்

இவ்வணிகர்

உவன்

உவ்வீடு

அவை

அம்மணிதர்

‘எம்மனிதன்’, ‘சொன்னானா’, ‘பொய்த்தானாமே’ எனச் சொல்லோடு சேர்ந்து பிரிக்கக்கூடிய நிலையில் நிற்பது முறையாகின்றது.

### வல்லினம்

க், ச், ட், த், ப், ற் எனும் ஆறு எழுத்துக்களும் வல்லினம். இவை வன்மையான ஒசை கொண்டமையால் இவை வல்லினம் ஆகும். இவ்வல்லினத்தை இலக்கண ஆசிரியர்கள் வல்லினம், வன்கணம், வன்மை, வலி ஆகிய போல பெயர்களால் அழைப்பார்.

### மமல்லினம்

ங், ஞ், ண், ந், ம், ன் எனும் ஆறு எழுத்துக்களும் மமல்லினம், இவை மென்மையான ஒசை கொண்டமையால் இவை மெல்லினம் எனப்படும். இம்மெல்லினத்தை மமல்லினம், மென்கணம், மென்மை, மெலி எனப் புலவர் அழைப்பார்.

### இடையினம்

ய், ர், ள், வ், ழ், ள், எனும் ஆறு எழுத்துக்களும் இடையினம். இவை வல்லினத்துக்கும், மெல்லினத்துக்கும் இடைப்பட்டான ஒசை உடையவை.

இடையினத்தை இடையினம், இடை நகரைம், இடை எனப் புலவர் கூறவார்.

### சார்பெழுத்துக்கள்

தமிழின் அடிப்படை எழுத்துக்களான முப்பது எழுத்துக்களும், தம் நிலையில், சுருங்கி ஒலித்தும், உயிரும், மெய்யும் கூடியும் வருதல் போன்ற நிலைகளில் ஒன்றின் ஒன்று சார்ந்து, தனிநிலை இல்லாத நீராக, முதலெழுத்துக்களின் தீரிபு விகாரத்தாற் பிறக்கும் எழுத்துக்களையே சார்பெழுத்தென்பார்.

### ஆய்த எழுத்து

மூன்று புள்ளி வடிவில் (ஃ) எழுதப்படும் எழுத்து ஆய்த எழுத்து எனப்படும்.

இது உயிர்மெய்யெழுத்துக்கள் போன்று பிற எழுத்துக்களுடன் இணைந்து வாராது. இதற்கென ஒரினம் இல்லை.

‘கேடயம்’ என்னும் பண்டைப் போர்க்கருவியில் மூன்று ஆணிப்புள்ளிகள் தெளிவாகத் தெரிவதுண் ட். அக்கருவியினை ஆய்தம் என்றழைப்பார். அந்தக் கேடயத்திலுள்ள மூன்று புள்ளிகளை ஒத்து இருப்பதால் இதனை ஆய்தம் என்பார்.

## சார்பெழுத்தின் வகைகள்

சார்பெழுத்து பத்து வகைப்படிம் அவையாவன.

1. உயிர்வெய்

2. ஆய்தம்

3. உயிரளவெடை

4. ஒற்றளவெடை

5. குற்றியலிகரம்

6. குற்றியலுகரம்

7. ஒகாரக் குறுக்கம்

8. ஒளகாரக் குறுக்கம்

9. மகரக் குறுக்கம்

10. ஆய்தக் குறுக்கம் என்பனவாகும்.

## உயிரளவெடை

உயிர் எழுத்தின் அளவாகிய மாத்திரை மிகுதிப்படுவது உயிரளவெடை எனப்படும். உயிரளவெடை மூன்று வகைப்படும் அவையாவன.

1. செய்யுளிசை அளவெடை

2. இன்னிசை அளவெடை

3. சொல்லிசை அளவெடை – எண்ணால்

1. செய்யுளிசை அளவெடை

உறா அர்க் குறநோய் உரைப்பாய் கடலைச்

செறா அய் வாழிய நெஞ்சு (குறள் 1200)

மேற்கண்ட திருக்குறளில் உறா அர், செறா அய் என்ற சொற்கள் அளவெடுத்துள்ளன. இங்கு உறார், செறாய் என அச்சொற்கள் வந்திருப்பின் ஒரசைச் சொற்களாகவே நின்று தொடர்ந்து தனளத்தல் இயலாது ஒரசை குறைந்து நிற்கும். அளவெடுத்தவின் பயனாக அச்சொற்களில் ஒரசை மிகுந்ததோடு அல்லாமல் தனளக்குத் தகுந்த செய்யுள் ஒரசையையும் தந்துள்ளது. எனவே இது செய்யுளிசை அளவெடை எனப்படும்.

2. இன்னிசை அளவெடை :

இனிய இசை தருவதற்காகக் குறில், நெடிலாக மாறி அளவெடுப்பது இன்னிசை அளவெடை எனப்படும்.

(எ.கா)

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை (குறள் 15)

இக்குறளில் கெடுப்பதும், எடுப்பதும் என இருந்தால் ஒரை குறையும். எனவே இனிய இசை தருவதற்காக கெடுப்பதும், எடுப்பதும் என அளவிடுத்து நின்றன. எனவே இது இன்னிசை அளவிடை எனப்படும்.

### 3. சொல்லிசை அளவிடை :

பெயர்ச்சொல், வினையெச்சச் சொல்லின் தன்மையை அடைவதற்காக அளவிடைத்தால் அது சொல்லிசை அளவிடை எனப்படும்.

‘உரனசைஃ’ எனத் தொடங்கும் திருக்குறள் (குறள் 1263)

இத்திருக்குறளில் ‘விருப்பம்’ என்ற பொருஞ்சுடைய நசை என்னும் பெயர்ச்சொல் ‘விரும்பி’ என்ற வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளவிடையைப் பெற்றுள்ளது.

### ஒற்றளவிடை :

செய்யுளில் ஒரை குறையும்பொழுது ஒற்றெழழுத்துக்கள் அளவிடையைத் தூண்டியை என்பது. ஒற்றளவிடையில் வகைகள் இல்லை.

### குற்றியலுகரம்

ஒரு மாத்திரையை உடைய ‘ஃ’ கரம் குறுகி, அரைமாத்திரையாய் நிற்பது குற்றியலிகரமாகும்.

குற்றியலுகரம் ஜி டோ ஸெப்புட்டையர் ஜி மா. வருமென்டிலில் ‘ய’ கரம் விளிம் உ கரம் ‘ஃ’ குறுக்கும் கிழிர்து தன் மாத்திரையில் குறையும்.

### (எ.கா)

நாடு + யாது = நாடுயாது

வண்டு + யாது = வண்டுயாது

மேலும் ‘மியா’ என்னும் அசைச்சொல்லின் ‘இ’ கரமும் மாத்திரையில் குறைந்து ஒலிக்கும்.

### (எ.கா)

கேள் + மியா = கேண்மியா

செல் + மியா = சென்மியா

### குற்றியலுகரம்

உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையில் குறுகி அரைமாத்திரையாக ஒலிப்பது குற்றியலுகரமாகும். தனி நெட்டெழுத்து, ஆய்த, உயிரெழுத்து, வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து ஆகியவற்றில் ஏதாவது ஒன்றன் பின்னே வல்லெலாற்றின் மேல் ஏறிவரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையில் குறுகி அரைமாத்திரையாய் ஒலிப்பது குற்றியலுகரமாகும். குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவையாவன :

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன் தொடர்க் குற்றியலுகரம்
5. மென் தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத் தொடர்க் குற்றியலுகரம் - எங்பனவாகும்.

### ஐகாரக் குறுக்கம்

‘ஜ்’ காரம் இருமாத்திரை அளவாகும். இது தன்னை உச்சரிக்கும்பொழுது குறுகாது. மொழிக்கு முதல், இடை, கடை என்ற மூன்று இடத்தும் முன்னும் ரின்னுமாய் எழுத்தின் தொடர்பால் குறுகும்.

(எ.கா)

ஜப்பசி, இடையன், குவணை

### ஒளகாரக் குறுக்கம்

‘ஓன்’ காரம் இருமாத்திரை உடையது. தன்னை உச்சரிக்கும் பொழுது குறுகாது. மொழிக்கு முதலில் மட்டும் குறுகும்.

(எ.கா) ஒளவை

### மகரக்குறுக்கம்

அரைமாத்திரை அளவுடைய ‘ம்’ கர மெய் குறுகி கால் மாத்திரையாய் ஒலிப்பது மகரக் குறுக்கமாகும்.

(எ.கா) மருண்ம், போன்ம், தரும்வளவன்

### ஆய்தக்குறுக்கம்

அரைமாத்திரை அளவுடைய ஆய்தம், குறுகிக் கால்மாத்திரையாய் ஒலிக்கும் ‘ல்’ கர, ‘ள்’ கர ஈற்றுப் புணர்ச்சியில் வருமொழி முதலில் ‘த்’ கரம் வர ‘ல்’ கர ‘ள்’ கரங்கள் ஆய்தமாகத் திரியும். இவ்வாய்தம் குறுகி ஒலிக்கும்.

(எ.கா) அல் + தினை = அஃறினை

மூள் + தீது = முங்கீது

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள்

உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

வல்லெழுத்துக்களில் க, ச, த, ப என்ற நான்கும் மெல்லெழுத்துக்களில் ஞ, ஞ, ந, ம என்ற நான்கும் இடை எழுத்துக்களில் ய, வ என்ற இரண்டும் ஆக பத்தும் உயிர்மெய் ஆகி மொழிக்கு முதலில் வரும்.

‘ங்’ என்ற மெல்லின உயிர்மெய் சுட்டெழுத்துக்களை முன்னர் பெற்று எங்களோம், பாங்களைம் என்றே வரும்.

தமிழில் உயிர் 12, உயிர்மெய் 10 ஆக 22 எழுத்துக்கள் மொழி முதல் எழுத்துகளாகும்.

### மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள்

உயிர் எழுத்துக்கள் 12 (அ முதல் ஒள வரை)

மெய்யெழுத்துக்கள் 11 (ஞ், ண், ந், ம், ன், ய், ர், ஸ், வ், ழ், ள்)

குற்றியலுகரம் 1

ஆக மொத்தம் 24 எழுத்துகள்  
மொழிக்கு ஈற்றில் இவ்விருபத்து நான்கு எழுத்துகளும் வரும்.

### போலி

ஒரு சொல்லில் ஒர் எழுத்து நிற்க வேண்டிய இடத்தில் பிறிதோர் எழுத்து நின்று பொருள் வேறுபடாமல் நிற்குமானால் அதனைப் போலி என்பது.

(எ.கா) அகம் - அகன்

நிலம் - நிலன்

இச்சொற்களின் இறுதியில் மகரமெய் இருக்க வேண்டிய (ம்) இடத்தில் ஊரமெய் (ன்) இருக்கிறது. அப்படி இருந்தாலும் பொருள் மாறுபடவில்லை. எனவே, அகன், நிலன் என்ற சொற்களைப் போலி என்கிறோம்.

போலி மூன்று வகைப்படும். அவை

1. முதற்போலி

2. இடைப்போலி

3. கடைப்போலி

#### 1. முதற்போலி

(எ.கா) மைஞ்சு - மையல்

இச்சொற்களில் முதல் எழுத்தை உற்று நோக்குங்கள். அகரம் நிற்க வேண்டிய இடத்தில் ஜகாரம் நிற்கிறது. (மஞ்சு - மைஞ்சு, மயல் - மையல்) என்றாலும் பொருள் வேறுபடவில்லை. எனவே இது முதற்போலி எனப்படும்.

#### 2. இடைப்போலி

(எ.கா) இலைஞ்சி, அரசியல்

இச்சொற்களில் இடையில் உள்ள எழுத்தை உற்று நோக்குங்கள், அகரம் ஜகாரமாக மாறி நிற்கின்றன. ஸ, ஷை எனவும், ர, றை எனவும் மாறி அமைந்தாலும் பொருள் மாறவில்லை. (இலஞ்சி - இலைஞ்சி, அரசியல் - அரைசியல்) எனவே இவ்வாறு சொற்களின் இடையில் உள்ள எழுத்து மாற்றம் பெற்று அமைவதை இடைப்போலி என்கிறோம்.

### 3. கடைப்போலி

(எ.கா) அறன், பந்தர்

இச்சொற்களின் இறுதியில் உள்ள எழுத்துக்கள் ம், ன் எனவும், ஸ், ர் எனவும் மாறி நிற்கின்றன. எனினும் பொருள் வேறுபடவில்லை. (அறம் - அறன் பந்தல் - பந்தர்) எனவே சொற்களின் இறுதியில் உள்ள எழுத்துக்கள் மாற்றம் பெற்றும் பொருள் மாறாமல் இருப்பதை கடைப்போலி அல்லது மற்றுப்போலி என்கிறோம்.

இவையன்றி, போலியில்

1. மற்றுப்போலி

2. முன் பின்னாகத் தொக்கபோலி

என்று இரண்டு போலிகள் உள்ளன.

### 4. முற்றுப்போலி

(எ.கா) அஞ்சு பழம் கொடு

இத்தொடரில் ஜந்து என்ற சொல்லே அஞ்சு எனத் தீரிந்து வந்துள்ளது. சொல்லின் முதல், இடை கடை ஆகிய மூன்று எழுத்துகளும் மாறி நின்ற போதிலும் (ஜ - அ, ந்-ஞ், து-கு) பொருள் மாறுபடவில்லை. எனவே இதனை மற்றுப்போலி அல்லது மூன்திப்போலி என்கிறோம்.

### 5. முன்பின்னாகத் தொக்கபோலி

(எ.கா) சுதை - முன்றில்

இச்சொற்களில் எழுத்துகளும், சில பகுதிகளும் முன் பின்னாக மாறிக் கிடக்கின்றன. (சுதை - தகை, முன்றில் - இல்முன்) என்றாலும் பொருள் மாறுபடவில்லை, எனவே இவற்றை முன்பின்னாகத் தொக்கபோலி என்பார்.

**முதலைமுத்து**

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஔ, ஒள் என்னும் பன்றிரண்டு உயிர்மெய் எழுத்துகளும், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ஸ், ழ், ன், ற், ன் என்னும் பதினெட்டு மெய் எழுத்துக்களும் மற்ற எழுத்துக்கள் தோன்றுவதற்கு மூல காரணமாய் உள்ளன.

ஆதலால் அவை முதலைமுத்துகள் எனப்படுகின்றன. இதனை “உயிரும், உடம்புமாம் முப்பது முதலே” என்கிறது நன்றால்.



## 4. யாப்பிலக்கணம்

யாப்பிலக்கணம் விளக்கம் (யாப்பு + பாட்டு (அ) செய்யுள்)

செய்யுள் அல்லது பாட்டுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணம்.

யாப்பு, செய்யுள், பாட்டு, தூக்கு, பா, கவிதை, தொடர்பு என்பன அனைத்தும் ஒரு பொருள் தழுவன ஆகும்.

செய்யுள் உறுப்புகளின் வகைகள்

செய்யுளின் உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை:

எழுத்து

அசை

சீர்

தலை

அடி

தொடை - என்பனவாகும்.

சீர்களை அசை பிரித்தலும் வாய்பாடு காணலும் அலகிடல் எனப்படும்.

அசை

எழுத்து ஒன்றோ பலவோ சேர்ந்து, அசைத்து இசைத்து சீர்க்கு உறுப்பாய் வருவது அசை எனப்படும்.

அசை வகைகள்

அசை (ஒலி) இருவகைப்படும்.

அவை 1) நேரசை 2) நிறையசை எனப்படும்.

நேரசை

நேரசை நான்கு முறைகளில் அமையும். அவை:

1. குறில் தனித்து வருதல் (அ,க)
2. குறிலும் ஒற்றும் சேர்ந்து வருதல் (அல், கல்)
3. நெடில் தனித்து வருதல் (ஆ,பா)
4. நெடிலும் ஒற்றும் சேர்ந்து வருதல் (ஆல், பால்)

நிறையசை

நிறை அசையும் நான்கு முறைகளில் அமையும்.

அவை,

1. இரு குறில் இணைந்து வருதல் (இடி, மடி)
2. இரு குறிலும் ஒற்றும் இணைந்து வருதல் (அணில், மா, ள்)

3. குறில் நெடில் இணைந்து வருதல் (நிலை, பலை)

சீர்	அசை	வாய்பாடு
கற்/க	நேர், நேர்	தேமா
கச/டற	நிறை, நிறை	கருவிளாம்
கற்/ப/வை	நேர், நேர், நேர்	தேமாங்காய்
கற்/றபின்	நேர், நிறை	சவுவிளாம்
நிற்/க	நேர், நேர்	தேமா
அதற்/குத்	நிறை, நேர்	புளிமா
தக	நிறை	மனர்

நின்ற சீரின் ஈற்றகையும், வரும் சீரின் முதல் அசையும் ஒன்றி அமைவது தனை என்பதும்.

#### தனை - வகைகள்

தனை ஏழு வகைப்படும் அவை

1. நேரோன்றாசிரியத்தனை

2. நிறையொன்றாசிரியத்தனை

3. இயற்சீர் வெண்டனை

4. வெண்சீர் வெண்டனை

4. குறில் நெடில் இணைந்து வருதல் (இனாம், கலாம்)

சீர்

ஒர் அசை தனியாகவோ பல அசைகள் சேர்ந்தோ செய்யுள் அடிகளில் அமைவது சீர் எண்பதும். ஒரு சீரில் ஒன்று முதல் நான்கு அவைகள் வரை அமையும்.

சீர் நான்கு வகைப்படும் அவை

1. ஓரசைச்சீர் (பா)

2. மூரசைச்சீர் (மாமா)

3. மூவசைச் சீர் (பாட்டாலே)

4. நாலசைச் சீர் (பாட்டுக்குள்ளே) என்பனவாகும்

அலகிடுதல்

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக - இக்குறையை

அலகிட்டு வாய்பாடு கறுவோம்.

5. கலித்தளை

6. ஒன்றிய வஞ்சித்தளை

7. ஒன்றாத வஞ்சித்தளை எண்பனவாகும்.

வெண்சீர் வெண்டளை

மு வ ஷ ச சீர் க ஞ ம் நெ ர ஷ ச யி ஸ் மு டி யு ம் காய்ச்சீர்களுக்கு முன், வரும் சீரின் முதலைசை நேரசையாய் வருவது வெண்சீர் வெண்டளை ஆகும்.

இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வெண்பாவிற்கு உரிய தளைகள் ஆகும்.

கலித்தளை

மூவசைச் சீர்களுள் காய்ச்சீர்களுக்கு முன் வரும் சீரின் முதலைசை நிறையசையாக வருவது கலித்தளை ஆகும்.

கலித்தளை கலிப்பாவிற்கு உரியது.

வஞ்சித்தளை வகைகள்

வஞ்சித்தளை இரண்டு வகைப்படும்.

அனை 1. ஒன்றிய வஞ்சித்தளை

2. ஒன்றாத வஞ்சித்தளை

1. ஒன்றிய வஞ்சித்தளை

மூவசைச் சீர்களுள் நிறையசையாய் முடியும் கணிச்சீர்களுக்கு முன் வரும் சீரின் முதலைசை நிறையசையாய் வருவது ஒன்றிய வஞ்சித்தளை ஆகும்.

நேரான்றாசிரியத்தளை

நின்ற சீர் மாச்சீராக இருக்க (தேமா, புளிமா) வரும் சீரின் முதலைசை நேரசையாக வருவது நேரான்றாசிரியத்தளை ஆகும்.

நிறையொன்றாசிரியத்தளை

நின்ற சீர் விளச்சீராய் (கவனிலாம், கருவிலாம்) இருக்க, வரும் சீரின் முதலைசை நிறையசையாக வருவது நிறையொன்றாசிரியத்தளை ஆகும்.

நெரான்றாசிரியத்தளையும், நிறையொன்றாசிரியத்தளையும், ஆசிரியப்பாவுக்குரிய தளைகள் ஆகும்.

இயற்சீர் வெண்டளை

நூரசைச் சீர்களும் மாச்சீர்களின் முன் நிறையசையும், விளச்சீர்களின் முன் நேரசையும், மாறிவருவது இயற்சீர் வெண்டளை ஆகும்.

## 2. ஒன்றாத வஞ்சித்தளை

முஹம்மத் சீர்க்கான் கணிச்சீர்க்கானக்குமுன், வரும் சீரின் முறையைச் நேர்க்கையாக வருவது ஒன்றாத வஞ்சித்தளை ஆகும்.

**அடி**

சீர்கள் பல அடுத்து நடப்பது அடி எனப்படும். அடி வாய்க்கள் ஜந்து அவை,

1. குறளடி

2. சிந்தடி

3. அளவடி

4. நெடிலடி

5. கழிநெடிலடி என்பனவாகும்.

## 1. குறளடி

இரண்டு சீர்களால் ஆன அடி ‘குறளடி’ எனப்படும்.

(எ.கா) ஆறுவது சினம்.

## 2. சிந்தடி

முன்று சீர்களால் ஆன அடி சிந்தடி எனப்படும்.

(எ.கா) நிற்க அதற்குத் தக.

இது வெண்பாளின் ஈற்றழியாக வரும்.

## 3. அளவடி

நான்கு சீர்களைப் பெற்றுவருவது ‘அளவடி’ எனப்படும்.

(எ.கா) கற்க கசடற கற்பவை கற்றவின். குறள் வெண்பாளின் முதலூடியாகவும், ஆசிரியப்பா வெண்பா, கலிப்பாக்களிலும் அளவடி அமைந்து வரும்.

## 4. நெடிலடி

ஜந்து சீர்களைப் பெற்றுவருவது நெடிலடி எனப்படும்.

(எ.கா) யையகம் ஏழுடை மன்னவன் அவ்வுரை வாங்கி

இது கட்டளை கலித்துறையில் வரும்.

## 5. கழிநெடிலடி

ஆறு சீர்களும் அதற்கு மேலும் சீர்களைப் பெற்றுவருவது ‘கழிநெடிலடி’ ஆகும்.

இது ஆசிரிய விருந்தப்பாக்களில் அமைந்து வரும்.

(எ.கா) காட்டுபாக்கம் தாத்தாவுக்கு

காடு போல தாடியாம்

இது எழுசீர் கழிநெடுவை ஆசிரிய விருத்தம்

‘பா’ வகைகள்

‘பா’ நான்கு வகைப்படும் அலையாவன :

1. வெண்பா, 2. ஆசிரியப்பா, 3. கலிப்பா, 4. வஞ்சிப்பா

வெண்பாவின் பொது லிலக்கணம்

1. வெண்பாவின் ஈற்றும் முச்சீராகவும் (சிந்தும்) ஏனைய அடிகள் நான்கு சீர்களைப் பெற்றும் வரும்.
2. இயற் சீர் வெண்ட கை எடும், வெண்ட சீர் வெண்டனையும் பயின்று வரும்
3. ஈற்றுமின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடுகளில் ஏதாவது ஒன்றால்முடியும்.
4. செப்பலோகை பெற்று வரும்
5. இரண்டும் முதல் பன்னிரண்டு அடிகள் வரை வரும்.
6. ஒரு விகற்பமாகவோ, பலவிகற்பமாகவோ வரும்.
7. ஈரகைச் சீர்களும், உறவகைச் சீர்களும் காய்ச் சீரும் பயின்று வரும்.

ஆசிரியப்பாவின் பொது லிலக்கணம்

1. அடதோறும் நான்கு சீர்களைப் பெற்று வரும்.
2. ஈரகைச் சீர்களை மாச்சீர் விளச்சீர்களைப் பெறும்பாலும் பெற்று வரும்.
3. நேரொன்றாசிரியத்தளை, நிறையெண்றாசிரியத் தளைகள் மிகுந்து வரும்.
4. மூன்று தொடங்கி பாடுவோரின் எண்ணப்படி அடிகள் மிகுந்து வரும்.
5. ஈற்று இறுதிச்சீர் ஏ, ஐ, ஓ, ஈ, ஆய், கண் என்னும் அசைகளைக் கொண்டு முடியும். ஏதாரத்தில் முடிவது சிறப்பு.
6. அகவல் ஒரைச பெற்று வரும்.



## 5. சொல் கிளக்கணம்

சொல்

ஒர் எழுத்து மட்டும் தனித்தோ ஒன்றிற்கு மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்து நின்றோ பொருளைத் தந்தால் அவற்றைச் சொல் என்கிறோம்.

(எ.கா) ஆ, ஈ, டி, கா.

சொல்லின் வகைகள்

சொல் பகுபதம், பகாப்பதம் என்று இரண்டு வகைப்படும்.

1. பகாப்பதம்

(எ.கா) மயை

மயை

உலகம்

மேற்கண்ட சொற்கள் பல எழுத்துகளால் அமைந்து இருப்பினும் அவற்றைப் பிரிக்க முடியாது. பிரித்தாலும் பொருள் தராது. இத்தகைய சொல் பகாப்பதம் என்பதும். பகாப்பதம் ஏழு எழுத்துகள் வரை பெற்றிருக்கும்.

பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை:

1. பெய்ப்பகாப்பதம் (அன்னை, பந்து, நீர்)

2. வினைப் பகாப்பதம் (உண், படி, எழுது)

3. இடைப்பகாப்பதம் (ஆல், மற்று, போல்)

4. உரிப் பகாப்பதம் (சால, உறு, தவ)

இடை, உரிச்சொற்கள் எப்போதும் பகாப்பதங்களாகவே இருக்கும்.

பகுபதம்

(எ.கா) அறிஞன்

உண்டான்

அறிஞன் என்ற சொல்லை அறி + ஞ + அன் எனப்பிரிக்கலாம்.

உண்டான் என்ற சொல்லை, உண்+ட்+ஆன் எனப்பிரிக்கலாம்.

இவை பிரிந்தநிலையில்,

அறி - அறிவையும்

உண் - உண்ணும் செயலையும் குறித்தது.

அன், ஆன் - ஆண்பாலை உணர்த்துகின்றன.

இவ்வாறு பகுக்கக்கூடியதும், பகுத்த பிறகு பொருள் பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை:

தருவதுமான பதம் பகுபதம் எனப்படும். பகுபதம் ஒன்பது எழுத்துகள் வரை பெற்று வரும்.

பகுபதம் இரண்டு வகைப்படும், அவை:

1. பெயர்ப்பகுபதம்
2. வினைப்பகுபதம் என்பனவாகும்.

### **பகுபத உறுப்புகள்**

- |            |            |
|------------|------------|
| 1. பகுதி   | 4. சாரியை  |
| 2. விகுதி  | 5. சுந்தி  |
| 3. இடைநிலை | 6. விகாரம் |

என்பனவாகும்.

சில பகுபதங்கள் ஆறு உறுப்புகளையும் பெற்றிருக்கும். சில, குறைவான உறுப்புகளால் அமைந்திருக்கும். எப்படி இருப்பினும் பகுதி, விகுதி என இரண்டு உறுப்புகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

(எ.கா)

- |          |                             |
|----------|-----------------------------|
| நடந்தனன் | = நட + த(ந) + த + அன் + அன் |
| நட       | = பகுதி                     |
| த        | = சுந்தி                    |

த்,ந் ஆனது	= விகாரம்
அன்	= சாரியை
த	= இடைநிலை
அன்	= விகுதி

### **சொல்லின் வகைகள்**

தமிழிலுள்ள சொற்கள் நான்கு வகைப்படும். அவை:

1. பெயர்ச்சொல்
2. வினைச்சொல்
3. இடைச்சொல்
4. உரிச்சொல் என்பனவாகும்.

### **பெயர்ச்சொல்**

ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும். ஒவ்வொரு பெயர்ச்சொல்லும் தீணை, பால், எண், இடம் உணர்த்தும், வேற்றுமை உருபை ஏற்கும்.

(எ.கா)

- |         |  |
|---------|--|
| ஈஸ்வரன் |  |
| மாடு    |  |

## வினாக்கள்

ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினாக்களால் எனப்படும். இவை திணை, பால், எண், இடம் உணர்த்துவதோடு காலத்தையும் காட்டும்.

(எ.கா)

நடக்கிறான், வந்தாள், போகும்.

## இடச்சொல்

பெயர்ச்சொற்களும் ஆகாது வினாக்சொற்களும் ஆகாது அவற்றின் வேறும் ஆகாது. இடப்பாட்டனவாய் நிற்பதை இடச்சொல் எனப்படும்.

(எ.கா)

இளங்கோவைக் கண்டீன்	- ஜி	- வேற்றுமை உருபு
மற்று அறிவாம் நல்வினை	- மற்று	- அசைச்சொல்
உறங்கினான்	- ஆன்	- ஆண்பால் விகுதி
கொடி போன்ற இடை	- போன்ற	- உவம உருபு
அப்பொழுது, இப்பொழுது	- அ, இ	- சுட்டெழுத்துகள்
பார்த்தான்	- த்	- இடைநிலை
சென்றானா?	- ஆ	- வினா எழுத்து

அவனே செய்தான்

- ஏ

- பிரிந்தை காட்டும்

ஏகாரம்

உரிச்சொல்

பெயர்ச்சொல், வினாக்சொற்களின் குணத்தை உணர்த்துவதற்கு உரிமை பூண்டு வரும் சொற்கள் உரிச்சொற்கள் எனப்படுகின்றன.

(எ.கா)

சாலப் பேசினான்	-	சால
----------------	---	-----

உறுபுகழ்	-	உறு
----------	---	-----

தவப் பிஞ்சு	-	தவ
-------------	---	----

நணி பேதை	-	நணி
----------	---	-----

களிச்வர் மனம்	-	சவர்
---------------	---	------

கழி பேருவகை	-	கழி
-------------	---	-----

## இடச்சொல்

பெயரையும், வினாயையும் இடமாகக் கொண்டு இயங்கும் சொற்கள் இடச்சொற்கள் எனப்படும். இச்சொற்கள் தனித்து இயங்கா, தனித்து பொருள்தரா.

இடச்சொற்கள் மின்னாழும் பொருள்களைப் பயக்கும்.

1. தெரிந்தை	5. எண்
2. கேற்றம்	6. சிறப்பு
3. ஜயம்	7. எதிர்மதை
4. முற்று	8. எச்சம்
9. வினா	10. விடையீடு
11. ஒழியினசை	12. பிரிப்பு
13. கழிவு	14. ஆக்கம்

இன்னபிற இடைச்சொற்கள் தரும் பொருள்களாம்.  
இடைச்சொல்  
'உம்' என்றும் இடைச்சொல் எட்டு பொருள்கள்

1. எதிர்மறை	5. முற்று
2. சிறப்பு	6. அளவை
3. ஜயம்	7. தெரிந்தை
4. எச்சம்	8. ஆக்கம் என்பனவாகும்

குணம் குறித்த பல உரிச்சொற்கள்  
சால, உடி, தவ, நணி, செர், கழி என்னும் ஆறு

உரிச்சொற்களும் ‘மிகுதி’ என்னும் ஒரே குணம் குறிப்பனவாகும்.

(எ.கா) சாலப் பேசினான்

2-வி பொருள்

தமிழ் பலை

നാരി പേരെ

கனி கவர் உள்ளம்

இவ்வரிச்சொற்கள் ஆறும் பெயர், வினாக்களைத் தழுவியே வந்தன. இவை தணித்து நில்ளா.

## பல குணம் தழுவிய ஓர் உரிச்சொல்

- |                   |            |
|-------------------|------------|
| 1. கடி நகர்       | (காப்பு)   |
| 2. கடி வாள்       | (சுவர்ணம்) |
| 3. கடி மலர்       | (வாசதை)    |
| 4. கடி நுதல்      | (விளக்கம்) |
| 5. கடிப்பேய்      | (அச்சம்)   |
| 6. கடி மதில்      | (சிறப்பு)  |
| 7. கடிது சென்றான் | (விரைவு)   |

8. கடுகாவல்	(பிரதி)	(எ.கா) சுகம் = நலம், இன்பம், களி
9. கடு மணம்	(பதுமை)	கடு = காப்பு, சுவர்ஷை, இழுத்தல்
10. கடு முழுவு	(ஆர்த்தல்)	<b>திசைச்சொல்</b>
		இவ்வாறு ‘கடு’ என்ற ஓர் உரிச்சொல் பல பொருட்களில் வந்தது. இலக்கியத்தில் வழங்கும் சொற்களை நான்கு வகைப்படுத்தலாம் அவை.
1. இயற்சொல்	3. திசைச்சொல்	(எ.கா) சுலாம், கச்சேரி, மோட்டார் வடசொல்
2. திரிசொல் 4. வடசொல்.		நெடுங்காலமாகத் தமிழ் மொழியில் பல வடசொற்கள் தமிழின் ஒரைச் செற்றே கலந்து வந்துள்ளன.
<b>இயற்சொல்</b>		(எ.கா) புட்பம் - மலர் சருப்பம் - பாம்பு
(எ.கா) மனிதன், மாடு, பறவை, பாம்பு. இவற்றின் பொருள் வெளிப்படையாக உள்ளது. இவ்வாறு நேரான பொருளைத் தரும் எனிதில் புரியக்கூடிய இயல்பான தமிழ்ச்சொல்லை இயற்சொல் என்கிறோம்.	இவையன்றி அமலம், கமலம், குங்குமம், முதலிய சொற்களும் தமிழில் வந்து புகுந்த வடசொற்களே ஆகும்.	
<b>திரிசொல்</b>		வடசொற்கள் தமிழில் இரு வகையாகக் கலக்கும். அவை
திரிசொல் இரண்டு வகைப்படும்.		1. தற்சமம் 2. தற்பவர் என்னவாகும்
1. ஒரு சொல்லே பல பொருள் தரும் இது இடத்திற்கு ஏற்ப பொருள் வேறுபடும்.		தற்சமம் என்றால் அதற்குச் சாப்பானது என்று பொருள்.
2. பல சொற்கள் ஒரு பொருளைக் குறிக்கும்.		

இவை வடசொல்லுக்கும், தமிழ்ச் சொல்லுக்கும் பொதுவான எழுத்துகளால் தமிழில் வந்து வழங்கும் வடசொற்களாக விளங்குகின்றன.

## 1. தற்சமம்

கமலம்

குங்குமம்

காரணம்

தற்பவம் என்றால் அதிலிருந்து பிறப்பது என்று பொருள்.

## பெயர்ச்சொல்லின் வகைகள்

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை:

1. பொருட்பெயர்

2. இடப்பெயர்

3. காலப்பெயர்

4. சிணைப்பெயர்

5. குணப்பெயர் (அல்லது) பண்டுப்பெயர்

6. தொழிற்பெயர் என்பனவாகும்

## 2. தற்பவம்

ஹரி - அரி

இதில் ஹ - சிறப்பெழுத்து

ஞானம் - அறிவு

இதில் ஞா - தமிழுக்கும், வடமொழிக்கும் பொதுவான எழுத்து

இவை வடமொழிக்கே உள்ள சிறப்பெழுத்தாலும், பொது சிறப்பு, ஆகைய இருவகை எழுத்தாலும் ஆகை விகாரம் பெற்று வரும் வடசொல் ஆகும்.

## பொருட்பெயர்

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பொருட்பெயர் எனப்படும்.

(எ.கா)

மரம், மலை, மாஞ்

## இடப்பெயர்

ஒர் இடத்தின் பெயரைக் குறிப்பது இடப்பெயர் எனப்படும்.

(எ.கா) ஸ்டீல், பன்னி, இந்தியா

## காலப்பெயர்

(எ.கா) காலை, திங்கள், கை, ஆண்டு, கோடை, இவை ஒரு காலத்தின் பெயரைக் குறிப்பதால் காலப்பெயர் எனப்பட்டது.

## சிளைப்பெயர்

(எ.கா) கண், இலை, பல், கிளை

இவை ஒன்றன் உறுப்பின் பெயரைக் குறிப்பதால் சிளைப்பெயர் எனப்படும் (சிளை = உறுப்பு)

## பண்டுப்பெயர்

(எ.கா) அங்கு, செம்மை, நன்மை, வட்டம், இஸ்பு, இவை குணம், நிறம், பண்டு, வடவை, சுவை முதலிய பண்டுகளை உணர்த்துவதால் பண்டுப்பெயர் எனப்படும். இதற்கு குணப்பெயர் என்ற பெயரும் உண்டு.

## தொழிற்பெயர்

(எ.கா) உண்ணல், பழத்தல், உழவு, உறங்கல்.

இவை ஒரு தொழிலுக்குப் பெயராய் வருவதால் தொழிற்பெயர் எனப்பட்டது.

## முதனிலைத் தொழிற்பெயர்

(எ.கா) பழத்தல் இது தொழிற்பெயராகும். ‘தல்’ என்பது எதாழி நீர் பெயரின் விகுதி, ஒவ்விகுதி கைய தொழிற்பெயரிலிருந்து நீக்கினால் வரும் ‘பழ’ என்ற பகுதிக்கு முதனிலை என்று பெயர்.

எனவே, ‘பழ’ என்ற தொழிற்பெயர் பகுதியை நாம் முதனிலைத் தொழிற்பெயர் என்கிறோம். முதனிலை தீரிந்த தொழிற்பெயர்

(எ.கா) கெடுவான் கேடு நினைப்பான், இதில் ‘கேடு’ என்னும் சொல், கெடுதல் என்னும் தொழிற்பெயரை

உணர்த்துகின்றது. எனவே, இதன் முதனிலை தொழிற்பெயர் விகுதி, தல், நீக்க கெடு’ என ஆகும். ‘கெடு’ என்னும் சொல்லின் முதல் எழுத்தான் ‘கெ’ என்னும் குறில் நெடிலாக மாறி ‘கேடு’ என வந்துள்ளது. இவ்வாறு வருவதை முதனிலை தீரிந்த ‘தொழிற்பெயர்’ என்கிறோம்.

## வினையாலக்கணுயம் பெயர்

ஒரு வினைமுற்று, பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபை ஏற்றும், ஏற்காமலும் வேறொரு பயணிலையைக் கொண்டு முடவது வினையாலக்கணுயம் பெயர் என்கிறோம்.

(எ.கா)

வானாகி நின்றாயை. இதில் நின்றாய் என்ற வினைமுற்று பெயரின் தன்மையை ஏற்று, ‘ஜ’ விகுதி பெற்று வினையால் அணையும் பெயராயிற்று.

**தொழிற்பெயருக்கும், வினையாலையும்**  
பெயருக்கும் உள்ள வேறுபாடு

**தொழிற்பெயர்**                           **வினையாலையும் பெயர்**

1. காலம் காட்டாது.                           முக்காலமும் காட்டும்

2. படர்க்கையில் மட்டும் வரும் மூன்றிடத்தும் வரும்

3. ஒருமை, பன்மை காட்டாது ஒருமை, பன்மை காட்டும்

4. தொழிலை மட்டும்                           தொழில் செய்வோனையும்  
உணர்த்தும்                                        உணர்த்தும்

**பொதுப்பெயர்**

**தாங்**

**தாம்**

**எல்லாம்**

இவை மூன்றும் உயர்த்தினை அஃறிகைண ஆகிய இரு தினைகளுக்கும், துண்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூனிடங்களுக்கும் பொதுவாக வரும். இவை பொதுப்பெயர் எனப்படும்.

**ஆகுபெயர்**

ஒரு பொருளின் இயற்பெயர் அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.

**ஆகுபெயர் ஆறு வகைப்படும், அவை :**

1. பொருளாகு பெயர்      - தாமரை முகம்
2. இடவாகு பெயர்      - உள் திரண்டது
3. காலவாகு பெயர்      - கார் அறுத்தான்
4. சினையாகு பெயர்      - வெற்றிலை நட்டான்
5. குணவாகு பெயர்      - வெள்ளை அடித்தான்
6. தொழிலாகு பெயர்      - பொங்கல் உண்டான்

இவையன்றி ஆகுபெயர் இன்னும் பலவகையாகவும் வரும்.

## 1. பொருளாகு பெயர்

‘தாமரை முகம்’ இதில் தாமரை என்ற கொடியைக் குறிக்கும் பெயர் ‘தாமரை’ மலரைக் குறித்து வந்துள்ளது. தாமரை எனும் முதற்பொருளின் பெயர், அதன் உறுப்பாகிய மலருக்கு ஆகி வந்துள்ளது. இவ்வாறு முதற்பொருள் சினைக்கு ஆகி வருவது பொருளாகு பெயர் எனப்படும்.

## 2. இடவாகு பெயர்

ஊர் திரண்டது. இதில் ஊர் என்னும் இடத்தின் பெயர் அங்கு வாழும் மக்களைக் குறித்தது. இவ்வாறு வருவது இடவாகு பெயர் எனப்படும். (ஊர் எப்படி திரள் முடியும்? அங்கு வாழும் மக்கள் தானே திரள்வர்?)

## 3. காலவாகு பெயர்

‘கார் விளைந்தது, கார் அறுத்தான்’ இத்தொடரில் ‘கார்’ என்பது கார் காலத்தைக் குறிக்காமல் அக்காலத்தில் விளையும் பொருளைக் குறித்தது. இவ்வாறு காலம் அல்லது பருவத்தின் பெயர், அப்பருவத்தில் உள்ள பொருளைக் குறித்து வருவது காலவாகு பெயர் எனப்படும்.

## 4. சினையாகு பெயர்

‘வெற்றியை நட்டான்’ வெற்றியை எனும் இலையாகிய சினைப்பெயர் வெற்றிலைக் கொடி என்னும்

முதலுக்கு ஆகி வந்துள்ளது. இவ்வாறு சினைப்பெயர் முதலுக்கு ஆகி வருவது. சினை ஆகுபெயர். (இலையை நட முடியாது ‘கொடியைத்தானே நடமுடியும்’)

## 5. குணவாகு பெயர்

‘வீட்டுக்கு வெள்ளை அடித்தான்’. இத்தொடரில் வெள்ளை என்ற சொல் வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறத்தை உடைய சுண்ணாம்பைக் குறித்தது.

இவ்வாறு குணத்தின் பெயர் அக்குணத்தோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது குணவாகு பெயர். இது பண்பாகு பெயர் என்றும் கூறப்படும்.

## தொழிலாகு பெயர்

‘பொங்கல் உண்டான்’. இங்கு பொங்கல் தொழிலைக் குறிக்கும் பொங்கல் என்ற சொல், பொங்கம்பட்ட உணவைக் குறித்தது.

இவ்வாறு ஒரு தொழிலின் பெயர் அதனால் உருவாகிய பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர்.

இவையன்றி இன்னுமுள்ள ஆகு பெயர்கள் வருமாறு:

## 1. எண்ணல் அளவை ஆகுபெயர்

‘ஜியா, மாம்பழும் ஒன்று கொடுங்கள்’ இத்தொடரில் ஒன்று என்பது எண்ணிக்கையை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய ஒரு பொருளை (மாம்பழுத்தை) உணர்த்துகிறது.

இவ்வாறு ஒன்று என்பது எண்ணுப்பெயர் ஆகாமல் கூட்டப்படும் பொருளைச் சுட்டி நிற்பதால் இது எண்ணல் அளவை ஆகுபெயர் எனப்படுகிறது.

## 2. எடுத்தல் அளவை ஆகுபெயர்

இது நிறுத்தல் அளவை ஆகுபெயர் என்றும் கவறப்படும். அரிசிக் கடைக்குச் சென்று ஒருவர் ‘ஒரு கிளோ கொடு’ என்றால் அது கிளோ எண்ணும் நிறுத்தல் அளவைக் கல்லைக்குறிக்காமல், அவ்வளவை உடைய அரிசியை குறிக்கும். இவ்வாறு வருவது எடுத்தல் அளவை ஆகுபெயர் எனப்படும்.

## 3. முகத்தல் அளவை ஆகுபெயர்

ஒருவன் எண்ணெய் அல்லது பால் விற்கும் இடத்திற்குச் சென்று ‘ஒரு லிட்டர் ஊற்று’ என்று கேட்டால், அது ‘லிட்டர்’ என்ற முகத்தல் அளவைக் குறிக்காமல் அந்த லிட்டரால் அளக்கப்படும் எண்ணெய் அல்லது பால் என்ற பொருளைக் குறித்தது.

இவ்வாறு முகத்தல் அளவையின் பெயர், அதனால் அளக்கப்படும் பொருளங்க்கு ஆகி வருவது முகத்தல் அளவை ஆகுபெயர்.

## 4. நீட்டல் அளவை ஆகுபெயர்

ஒருவன் துணிக் கடைக்குச் சென்று சட்டைத் துணியைக் காட்டி ‘இரண்டு மீட்டர் கொடு’ என்றால் அது மீட்டர் என்ற நீட்டலளவைக் கோலைக் குறிக்காமல் அதனால் அளக்கப்படும் துணியைக் குறித்தது. இவ்வாறு வருவது நீட்டலளவை ஆகு பெயர் எனப்படும்.

## 5. சொல்லாகு பெயர்

‘திருக்குறளுக்கு உரை செய்தான்’ இத்தொடரில் ‘உரை’ என்ற சொல்லின் பெயர் அதன் பொருளங்க்கு ஆகி வந்தது.

இவ்வாறு சொல்லின் பெயர் அச்சொல்லால் உணரப்படும் பொருளங்க்கு ஆகி வருவது சொல்லாகு பெயர் எனப்படும்.

## 6. தானி ஆகுபெயர்

‘விளக்கை எடுத்துவா’ விளக்கு என்பது ஒளி அல்லது வெளிச்சத்தைக் குறிக்கும். இதனையாரும் எடுக்க முடியாது. ஆகவே இங்கு விளக்கு என்பது அதனைத் தாங்கும் பொருட்கு ஆகி இருந்ததால் இது தானி ஆகுபெயர்

எனப்பட்டது. (தானம் என்பது இடத்தைக் குறிக்கும். தானி என்பது இடத்திலுள்ள பொருளைக் குறிக்கும்)

இவ்வாறு தானியின் பெயர் தானத்திற்கு ஆகி வருவது தானி ஆகு பெயர்.

## 7. கருவி ஆகுபெயர்

‘திருப்பாவை பாடத்தேன்’ இத்தொடரில் திருப்பாவை என்னும் யாடலின் பெயர் (கருவியின் பெயர்) அதனால் ஆகிய நூலுக்கு ஆகி வந்தால் இது கருவி ஆகுபெயர் அல்லது ‘காரண ஆகுபெயர்’ எனப்பட்டது.

## 8. காரிய ஆகுபெயர்

‘இலக்கணம் கற்றேன்’ இலக்கணம் என்னும் காரியத்தின் பெயர் அதனை உடைய நூலுக்கு ஆகி வருவதால் இது காரிய ஆகுபெயர் ஆகும்.

இவ்வாறு காரியத்தின் பெயர் காரணத்திற்கு ஆகி வருவது காரிய ஆகு பெயர்.

## 9. கருத்தாகுபெயர்

‘திருவள்ளுவர் பாடத்தேன்’ இத்தொடரில் திருவள்ளுவர் என்ற கருத்தாவின் பெயர், அவரால்

எழுதப்பட்ட நூலாகிய திருக்குறளுக்கு ஆகி வருவதால் ஒரு கருத்தா ஆகு பெயர்.

இவ்வாறு தொழிலைச் செய்யும் கூத்துாளியின் பெயர் அவரால் செய்யப்படும் பொருளுக்கு ஆகி வருவது கருத்தா ஆகு பெயர் எனப்படும்.

## 10. உவமை ஆகு பெயர்

‘காளை வந்தான்’. இதில் காளை என்னும் பெயர், எருதைக் குறிக்காமல் அதன் பண்பை உடைய இளைஞருக்கு ஆகி வருவதால் இது உவமை ஆகுபெயர் எனப்படும்.

இவ்வாறு உவமையின் பெயர் பொருளுக்கு ஆகி வருவது உவமை ஆகுபெயர்.

## எண் வகைகள்

எண் இருவகைப்படும். அவை:

1. ஒருமை
2. பன்மை என்பன ஆகும்.

## 1. ஒருமை

ஒரு பொருளைச் சுட்டுவது ஒருமை எனப்படும். (எ.கா) மாம்.

## 2. பன்மை

ஒன்றிற்கு மேற்பட்ட பொருள்ளைச் சூட்டுவது பன்மை எனப்படும்.

(எ.கா) நாய்கள்.

நீங்கள் - என்பது கேட்பவர்களையும் குறிக்கிறது.

இவ்வாறு பேசுபவறுக்கு முன்னால் நின்று கேட்பவன் ஒருவனையோ அல்லது பலரையோ குறித்து வரும் பொய்ச்சிசால் ஆனதால் இது முன்னிலை எனப்பட்டது. இதில், ஒருமை, பன்மை, பாகுபாடு மட்டுமே உண்டு.

## இடம், வகைகள்

இடம் முன்று வகைப்படும். அவை:

1. தன்மை

2. முன்னிலை

3. படர்க்கை என்பனவாகும்.

## 3. படர்க்கை இடம்

பேசுபவர் கேட்பவரைத் தவிர அவர்களால் பேசப்படும் முன்றாவது நபரைக் குறிப்பது படர்க்கை.

அவன், அவள், அவர், - பேசப்படுபவரையும்

அது, அவை - பேசப்படும் பொருள்ளையும் குறிக்கிறது.

## 1. தன்மை இடம்

நான் - என்பது பேசுபவனையும்

நாம் - பேசுபவர்களையும் குறிக்கும்

படர்க்கை பொய்கள் திணை, பால், எண் (ஒருமை பன்மை) ஆகிய மூன்றையும் உணர்த்தும் தன்மையை.

## பெயர். வகைகள்

பெயர் இரண்டு வகைப்படும் அவை,

1. இடுகுறிப்பெயர்

2. காரணப் பெயர் என்பனவாகும்

## 2. முன்னிலை இடம்

நி - என்பது கேட்பவனையும்

## 1. இடுகுறிப் பெயர்

மரம், நிலம், மண்,

இப்பெயர்கள் இவற்றிற்கு எவ்வாறு வந்தன? ஏதேனும் காரணம் பற்றி இப்பெயர் இவற்றிற்கு வந்திருக்குமா? என்று ஆராய்ந்தால் இல்லை என்ற விடையே நமக்குக் கிடைக்கிறது.

இவ்வாறு நம் முன்னோர் ஒரு பொருஞங்குக் காரணம் கருதாமல், இதற்கு இது பெயர் என்று இட்டு வழங்கிய பெயரை இடுகுறிப்பெயர் என்கிறோம்.

### இடுகுறிப் பொதுப்பெயர்

மலை, காடு

இச்சொற்கள் அனைத்து மலைகளுக்கும், அனைத்து காடுகளுக்கும், இட்டு, வழங்கப்படும் பொதுவான பெயர்கள். இவை இடுகுறிப் பெயராயினும் பொதுவான பெயராக அமைவதால் இடுகுறிப் பொதுப்பெயர் என்கிறோம்.

### இடுகுறிச் சிறப்புப் பெயர்

முக்கணிகளில் ஈவையிக்கது பலா.

அவரைக் கொடிக்குப் பந்தல் போடு.

இத்தொடர்களில் ‘பலா’ என்பது கணிகளில் ஒன்றைச் சிறப்பாக குறிக்கின்றது. ‘அவரை’ என்பது கொடிகளில் ஒன்றை சிறப்பாகக் குறிக்கின்றது. இவை இடுகுறிப் பெயராக

இருப்பினும், சிறப்பான பெயர்களாக அமைவதால் இடுகுறிச் சிறப்புப் பெயர் என்கிறோம்.

### 2. காரணப் பெயர்

நாற்காலி, பறவை

இச்சொற்களில் நாற்காலி என்ற சொல்லைக் கவனியுங்கள். நான்கு கால்களை உடைய காரணத்தால் ‘நாற்காலி’ என்று பெயர் பெற்றது. பறக்கின்ற காரணத்தால் ‘பறவை’ என்று பெயர் பெற்றது. இவ்வாறு ஒரு பொருஞங்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயர் காரணப் பெயராகும்.

### காரணப் பொதுப் பெயர்

‘இசைக் கருவிகளில் பயிற்சி அவசியம்.’ இத்தொடரில் இசைக்கருவிகளுக்கு எல்லாம் பொதுவாகிறது. எனவே இவ்வகைப்பெயர் காரணப் பொதுப்பெயர் என்பது.

### காரணச் சிறப்புப் பெயர்

‘பொன்வளை கைக்கு அழகு செய்யும்’

‘வளை’ என்பது வளைந்திருக்கும் அனைத்துப் பொருள்களுக்கும் பொருந்தும். எனினும், கைக்கு அணியப்படும் வளையலைச் சிறப்பாகக் குறிப்பதால் காரணச் சிறப்புப் பெயர் என்கிறோம்.

## மொழி - வகைகள்

மொழி முன்று வகைப்படும். அவை:

1. தனிமொழி
2. தொடர்மொழி
3. பொதுமொழி என்பனவாகும்.

### 1. தனிமொழி

ஒர் எழுத்தோ, ஒரு சொல்லோ தனித்து நின்று பொருள் தருவது ‘தனிமொழி’ எனப்படும்.

(எ.கா) ஆ - கா - பெயர்ச்சொல்

வா, பழத்தான் - வினைச்சொல்

ஒ, போல - இடைச்சொல்

சால, உறு - உரிச்சொல்

### 2. தொடர்மொழி

தனிமொழிகள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர்மொழி எனப்படும்.

(எ.கா) வைகறைத் துயில் எழு.

அறம் செய விரும்பு.

### 3. பொதுமொழி

ஒரு சொல் தனிமொழியாக ஒருக்கும்போது ஒரு பொருளையும், அதே சொல் பிரிந்து தொடர்மொழியாக நின்று பல பொருளையும் தந்து தனிமொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி ஆகும்.

(எ.கா) 1 - தாமரை

‘தாமரை’ என்பது தனிமொழியாக நின்று தாமரை மலர் எனப் பொருள்படும்.

இச்சொல்லே தா+மரை எனப்பிரிந்து, தாவுகின்ற மான் எனப் பொருள்தரும் தொடர்மொழியாகும்.

(எ.கா) 2 - வேங்கை

‘வேங்கை’ என்பது மரத்தைக் குறிக்கும் போது தனிமொழியாகும். இதுவே,

வேம் + கை எனப் பிரிந்து, ‘வேகும் கை’ என்ற பொருள் தரும் தொடர் மொழியாகும்.

பொது மொழி, ஒரு சொல்லாய் நின்று ஒரு பொருளைத் தரும். அதே சொல் தொடர் மொழியாகப் பிரிந்து நின்று பல பொருளைத் தரும். இவ்வாறு வருவது பொது மொழியாகும்.

கந்தன் வொட்டினான்

கந்தனை வொட்டினான்

முதல் தொடரில் வொட்டியவன் கந்தன், இரண்டாவது தொடரில் வொட்டப்பட்டவன் கந்தன். இரண்டாம் தொடர் பெயர்ச்சொல்லுக்கு இறுதியில் சேர்ந்த ‘ஜ’ இவ்வேறுபாட்டை உண்டாக்கியது.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதற்கு அதன் ஈற்றில் ஜ, ஆல், கு, இன், அது, கண், என்னும் இடைச் சொற்கள் சேர்க்கப்படுகின்றன. இதனை வேற்றுமை உருபுகள் என்கிறோம்.

## 1. முதல் வேற்றுமை

முதல் வேற்றுமை எழுவாய் அல்லது பெயர் வேற்றுமை எனப்படும். இதற்கு உருபு கிடையாது (எ.கா) கந்தன் வந்தான்.

## 2. இரண்டாம் வேற்றுமை

(எ.கா) ‘கம்பர்’ இராமாயணத்தை இயற்றினார்.

இத் தொடரில் இராமாயணம் என்னும் பெயர்ச்சொல்லோடு ‘ஜ’ என்னும் உருபு சேர்ந்து செய்யப்போருளாக மாறியுள்ளது.

ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செய்யப்போருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை எனப்படும். இது செய்யப்போருள் வேற்றுமை என்றும் வழங்கப்படும்.

இரண்டாம் வேற்றுமை ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமைப் பொருள்களில் வரும்.

(எ.கா)

1. குயவன் பானை செய்தான் - ஆக்கப்பொருள்
2. காட்டை அழித்தான் - அழித்தல் பொருள்
3. நாட்டை அடைந்தான் - அடைதல் பொருள்
4. காளையைப் போன்றவன் - ஒத்தல் பொருள்
5. வீட்டை நீங்கினான் - நீத்தல் பொருள்
6. பொருளை உடையவன் - உடைமைப் பொருள்

## 3. மூன்றாம் வேற்றுமை

(எ.கா)

‘காந்தியாடகளால் இந்தியா விடுதலைப் பெற்றது.’

மேற்கண்ட தொடரில் காந்தியாடகள் என்ற பெயர்ச்சொல்லுடன் ‘ஆல்’ உருபு சேர்ந்து வந்துள்ளது. இவ்வாறு வருவது மூன்றாம் வேற்றுமை எனப்படும்.

(எ.கா) 3 - எட்டு

இது தனித்து நின்று ‘எட்டு’ என்னும் எண்ணைக் குறிக்கும் போது தனிமொழியாகும். அச்சொல்லே ‘என்து’ என்று பிரிந்து நின்று ‘என்னை உண்’ என்ற பொருளைத் தரும். தொடர் மொழியாகும்.

(எ.கா) 4 - ‘வைகை, பலைகை’

‘வைகை’ என்ற சொல் தனித்து நின்று ஒர் ஆற்றைக் குறித்தது.

அச்சொல்லே வை + வைகை என்று பிரிந்து ‘கையினைவை’ என்று வேறு பொருளைத் தருகிறது.

‘பலைகை’ என்ற சொல் தனித்து நின்று மரப்பலைகையைக் குறித்தது.

அச்சொல்லே, பலைகை எனப் பிரிந்து, ஒன்றிற்கு மேற்பட்ட கைகள் என்ற வேறு பொருளைத் தருகிறது.

எனவே, ‘வைகை’, ‘பலைகை’ என்னும் சொற்கள் பொது மொழிகள் ஆகும்.

**வேற்றுமை**

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை எனப்படும்.

(எ.கா)

வேற்றுமையின் பெயர்	உருபுகள்	பொருள்கள்
முதல் வேற்றுமை	இல்லை	ஏழுதாய் பொருள்
இரண்டாம் வேற்றுமை	ஜி	ஷூக்ஸ், ஷப்பிர்ஸ், அவை ஜி, நித்தி, ஒத்தி, உ வை வை
மூன்றாம் வேற்றுமை	ஆஸ், ஆன், ஒடு, ஒடு	கருவி, கருத்து உடன் நிகழ்வு
நான்காம் வேற்றுமை	கு	கொடை, பலைகை நேர்ச்சி, தகுதி, அது, ஆதல் பொருட்டு
ஐந்தாம் வேற்றுமை	இல், இன்	நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது
ஆறாம் வேற்றுமை	அது, ஆது, அ, உடைய	பண்டு, உறுப்பு ஒன்றன் கூட்டம், பலவின் ஈட்டம் திரிபின் ஆக்கம் இடப்பொருள்
ஏழாம் வேற்றுமை	இல், கண், உள், இடம் மேல் இல்லை	விளித்தல் பொருள்
எட்டாம் வேற்றுமை		

இது கருவி, கருத்தா, உடன் நிகழ்வுப் பொருள்களில் வரும். ஆல் ஒடு. ஒடு என்னும் உருபுகளை ஏற்று வரும்.



இத்தொடரில் ‘எலி’ என்ற பெயர்ச்சொல்லுடன் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபு சேர்ந்து வந்துள்ளது. இவ்வாறு வருவது நான்காம் வேற்றுமை எனப்படும்.

நான்காம் வேற்றுமை, கொடை, பகை, தகுதி, நட்பு, பொருட்டு, என்னும் பொருள்களில் வரும்.

1. இரவூர்க்குப் பொருள் ஈந்தான் - கு கொடைப்பொருள்
  2. மயிலுக்கு பாம்புப்பகை - கு பகைப்பொருள்
  3. மண்ணனுக்கு மணிமுடி உரியது - கு தகுதிப்பொருள்
  4. கண்ணனுக்கு நண்பன் குசேலன் - கு நட்புப்பொருள்
  5. ஊதியத்திற்கு உழைத்தான் - கு பொருட்டுப் பொருள்

## 5. ஈந்தாம் வெற்றுமை

(எ.கா)

அறிவில் சிறந்தவர் தொல்காப்பியர்.

കണ്ണമരിന്റെ മരം പോൻ്റുവൻ.

இத்தொடர்களில் அறிவு, கண் என்னும் பெயர்களை அடுத்து, இல், இன், உருபுகள் வந்துள்ளன. இவ்வாறு இல், இன், உருபு களைப்பெற்று வரும் வேற்றுமை ஜந்தாம் வேற்றுமை எனப்படும்.

இது நீக்கல் , ஒப்பு, எல்லை, ஏதுப்பொருள்களில் வரும்.

- |  |   |
|--|---|
| 1. கண்ணின் இழியும் நீர்<br>2. காக்கையின் கரியன்<br>3. வாவனூரின் மேற்கு<br>4. ஒசையில் பெரியன் ஏகப்பன் - இல் - ஏதுப்பொருள் | - இன் நீக்கல் பொருள்<br>- இன் - ஓப்புப்பொருள்<br>- இன் - எல்லைப்பொருள்<br>- இல் - ஏதுப்பொருள் |
|--|---|

## 6. ஆறாம் வேற்றுமை

ST. KAR

எனாது தலை

என கைகள்

இத்தொடர்களில் அது, ஆது உருபுகள் ஒருமையிலும் அ-உருபு பண்மையிலும் வந்துள்ளது.

என்னுடைய முகம் இத்தொடரில் அ என்னும் உருபு வரவேண்டிய இடத்தில் ‘உடைய’ என்ற சொல் ஆறாம் வேற்றுமை சொல்லுருபாக வந்துள்ளது.

1. கொற்றனது பொறுமை - அது - பண்புப்பொருள்

2. கண்ணனது கால் - அது - உறுப்பு

3. நெல்லினது குளியல் - அது - ஒன்றன் கூட்டம்

4. விலங்கினது மந்தை - அது - பலனின் ஈட்டம்

5. நெல்லினது பொரி - அது - திரிபின் ஆக்கம்

6. தனாது கை - ஆது - ஒருமை

7. தனது கைகள் - அது - பண்மை

8. தன்னுடைய கைகள் - உடைய - சொல் உருபு

9. சாத்தனது தலை - அது - தற்கிழமை

10. சாத்தனது வீடு - அது - பிறிதின் கிழமை

### ஏழாம் வேற்றுமை

(எ.கா)

1. உள் நடுவில் உ எனாது குளம் - (இல்)
2. உடம்பின் கண் உ எனாது உ பரிச் (கண்)
3. நீருக்குள் இருப்பது முதலை (உ ஸ்)
4. கதிரவனிடம் வெப்பமும் ஒளியும் உண்டு - (குடி ஸ்)
5. கைமேல் பலன் - (மேல்)

மேற்கண்ட தொடர்கள் முறையே இல், கண், உள், ஓடம், மேல் உருபுகளைப் பெற்று வந்துள்ளன. இவ்வாறு வருவது ஏழாம் வேற்றுமை, இவை இடப்பொருளில் வந்துள்ளன.

இதுவும் தற்கிழமை, பிறிதின் கிழமைப் பொருளில் வரும்.

(எ.கா)

முத்தின்கண் வெண்மை - தற்கிழமை

கடலின் கண் முத்து - பிறிதின் கிழமை

### எட்டாம் வேற்றுமை

அங்கி! மக்காள்!

மகனே! அப்பா!

மகனே! நங்காய்!

இ வாரு படர்க்கை இடப்பெய்கை முன்னிலைப்படுத்தி விளிக்கும் பொருளில் வருவது எட்டாம் வேற்றுமை ஆகும். இது விளி வேற்றுமை என்றும் அழைக்கப்படும்.

இதற்கு உருபு இல்லை. இப்பெயர் எழுத்து குறைந்தும், சிகித்தந்தும், கவடியும், விளித்தல் பொருளில் வரும்

சாத்தான் - சாத்தா!

அரசன் - அரச, அரசே

அண்ணான் - அண்ணா! அண்ணாவோ!

